

சக்தி சங்கமம்

15- டிசு-2020
கமலம்-1, இதழ் -31



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை



108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

சாமானிய தர்மங்கள் - ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அருளியது

எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய முதல் மற்றும் முக்கிய தருமம் அஹிம்சை. நம் உடலால் பிறருக்கு ஹிம்சை (உபாதை) செய்யக்கூடாது என்பது மட்டும் அஹிம்சையல்ல, யாருக்கும் மனதாலும் கஷ்டம் நினைக்கக்கூடாது நம் வாயால் பிறருக்கு கஷ்டம் தரும் பேச்சை பேசக்கூடாது. அஹிம்சையை கடைபிடித்தால் கோபம் போய் மனது அன்பில் வசப்படுகிறது அதனால் மனம் நம் வசப்படும். அஹிம்ஸா பரமோதர்மம்: அதாவது இதுவே மேலான தர்மம் எனவே எல்லா வகுப்பினரும் ஒரு அமாவாசை, சஷ்டி மற்றும் முக்கிய திதிகள், வருடாந்திர திவசம் போன்ற நாட்களில் கண்டிப்பாக மாமிசத்தை விலக்கி பின்பற்றுகிறார்கள் இதனாலேயே பொது தர்மத்தில் இது முதல் இடம் பெறுகிறது. (தொடரும்)

சக்தியை போற்றுவோம் !!

இந்த வாரம் ஸ்ரீ துர்கா பஞ்ச ரத்னம் எனும் பொக்கிஷத்திலிருந்து ஐந்தாவது ஸ்லோகம்: த்வம் ப்ரஹ்ம பச்சா² விவிதா⁴ மயூரீ ப்ரஹ்மா ப்ரதிஷ்டா²ஸி உபதி²ஷ்ட கீதா ஜ்ஞான ஸ்வரூபா ஆத்மதயா கிலானாம் மாம் பாஹி ஸர்வேஸ்வரீ மோக்ஷதா²த்ரீ || 5 || பொருள்:

- ❖ ஹே மயூரி, உன்னை ப்ரஹ்மத்தின் வழிகாட்டி என்று வேதங்கள் புகழ்கின்றது !!
- ❖ உயர்ந்த பகவத் கீதை கூறும் ப்ரஹ்மம் நீயே
- ❖ ஞானமே வடிவாய் வந்தவள் நீயே, கருணை தாயே என்னையும் காப்பாற்று என்று ஸ்ரீ மஹா பெரியவா நமக்காக உருகுகிறார்.

மயூரி அதாவது மயிலே என்று அன்னையை அழைக்கிறார் ஏனெனில் அன்னை மயிலாய் வந்து பரமேஸ்வரரை பூஜை செய்தது நாம் அறிந்ததே.

வேதாந்தம் நம்மை யார் என்று உணர போதிக்கிறது - இதை கடைப்பிடிப்பது நடைமுறை வாழ்வில் சாத்தியமா?

- ❖ வேதாந்தம் பல நல்ல விஷயங்களை தான் போதிக்கிறது நாம் அவற்றை முழுமையாக ஏற்று நடக்கும் பொழுது அதில் மன அமைதி கிட்டும்.
- ❖ ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லவில்லை ஆசைகளை குறைத்துக்கொள்ளவேண்டும் நியாயமான ஆசைகளே தர்மம் என்றும் கூறுகிறது.
- ❖ நாம் பலர் பாராட்டும் விதமாக வாழ்வதில் தவறில்லை ஆனால் சுய விளம்பரம் செய்து வாழக்கூடாது.
- ❖ ஒரு மனிதனுக்கு வீடு, பொருள் அந்தஸ்து என எல்லாம் தேவைதான் ஆனால் கூடவே மனத்தெளிவும் மனசுத்தமும் முக்கியம். (தொடரும்)

சக்தி பீடம் 31: மகுடேஸ்வரி தேவி சேஷத்ரம்: மாமர்கோட்

பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 31 வது சக்தி பீட ஸ்தலம் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் ஜில்லாவில் உள்ள கிரீட்கோன கிராமம். இதன் அருகே புராதான சக்தி பீடம் இருந்தது 600 வருடங்களுக்கு முன்பு அந்நிய படையெடுப்பினால் அழிக்கப்பட்டது. பின்னர் 200 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுள்ள புதிய ஆலயம் அமைக்கப்பட்டது.

அன்னையின் கிரீடம் விழுந்த இடம் இந்த சக்திபீடம் எனவே அன்னையின் பெயர் இங்கே கிரீடேஸ்வரி அல்லது மகுடேஸ்வரி.

நம் மங்களபுரி சேஷத்ரத்தில் இந்த சக்தி தேவியின் சிற்பம், சிற்ப சாஸ்திர முறைப்படி அன்னையின் முகுடம் வடிவமைக்கப்பட்டு அன்னை இங்கு அருள் புரிகிறார்.

தேரிந்த மஹான் - ஸ்ரீ பைரவி ப்ராஹ்மணி தேவியார்

ஸ்ரீ பைரவி தேவி ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு உடல்நோய் ஒன்றும் இல்லை என்று கண்டுகொண்டார் அவருக்கு இருப்பது இடையறாத இறை சிந்தனை அதனால் வந்த இறை ஏக்கமே என்பதை அறிந்தார். அதை போக்க மூன்று நாட்கள் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு உடலில் சந்தனகாப்பு செய்து மலர்மாலைகள் மட்டுமே அணிவிக்கவேண்டும் என்று பக்தர்களுக்கு கட்டளை இட்டார். அதன்படி மூன்றாம் நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு உடல் எரிச்சல் முழுவதும் நின்றது !! பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உயர்ந்த ஆன்மீக நிலையை உணர்ந்த சம்பவம் இது. இன்னொரு சமயம் ஸ்ரீ பைரவி தேவி ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பதை மேன்மக்கள் அனைவரும் அறியவேண்டும் என்று எண்ணி ஆன்மீக வித்தகர்கள் மற்றும் பண்டிதர்களை தகூடினேஸ்வரத்திற்கு அழைத்தார். (தொடரும்)